

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவிடைமருதூர்

முன்னிலை:திரு.A. அப்துல்ரஹ்மான், B.Com., L.L.M.,

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்

2024 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 09 ம் நாள் வியாழன் கிழமை

அசல் வழக்கு எண். 145/2023

CNR No.TNTJ 270012392023

கனரா பேங்க், ஆடுதுறை கிளை,

அதற்காக அதன் கிளை மேலாளர்.

...வாதி

...எதிராக...

முருகானந்தம்

...பிரதிவாதி

இவ்வழக்கானது இந்நீதிமன்றத்தால் கடந்த 03/11/2023 அன்று கோப்பிற்கு எடுக்கப்பட்டு, இன்று என் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தபோது, வாதி தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர் திரு. R. முகம்மது ஷாஜஹான், B.Com., L.L.B., அவர்கள் ஆஜராகியும், பிரதிவாதிக்கு அழைப்பாணை சார்வு செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் ஒருதலைபட்சம் ஆக்கப்பட்டும், வாதி தரப்பு ஆவணங்கள் மற்றும் வாதங்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு, இன்று இந்நீதிமன்றம் பிறப்பிக்கும்,

தீர்ப்புரை

பிரதிவாதி வாதி வங்கிக்கு தர வேண்டிய ரூ.86,019/- கடன் தொகையை 11.60% பின் வட்டியுடன் சேர்த்து பிரதிவாதி செலுத்த உத்தரவிட கோரி இத்தாவா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரையின் சுருக்கம்:

2. பிரதிவாதி புரவிஷனல் ஸ்டோர் வைத்து நடத்திட நிதி உதவி கோரி விண்ணப்பித்ததன் பேரில் MSME திட்டத்தின் கீழாக கடந்த 12/10/2017 ம் தேதி வாதி

வங்கியிடம் ரூ. 50,000/-க்கான கடன் விண்ணப்பம் அளித்து அதன்மூலம் ,வாதி வங்கியிடம் இருந்து ரூ.50,000/- கடன் பெற்று அதற்காக கடன் ஒப்பந்தம் எழுதி கொடுத்துள்ளார். மேலும் கடன் தொகைக்கு ஆண்டிற்கு 9.35 சதவீத வட்டி கொடுக்கவும், கடன் தொகையினை ஒழுங்காக செலுத்த தவறினால் 2 சதவீதம் வட்டி சேர்த்து கொடுக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

3. வாதி வங்கியால் மேற்படி பிரதிவாதிக்கு ரூ.50,000/-கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்ற பிறகு பிரதிவாதி ஒப்புக் கொண்டவாறு கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை. எனவே வங்கியின் கணக்கு அறிக்கையின்படி பிரதிவாதி செலுத்த வேண்டிய தொகை ரூ.86,019/- மற்றும் பின்வட்டிக்காக வாதி வங்கியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4. பிரதிவாதிக்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஒருதலைபட்சம் ஆக்கப்பட்டுள்ளார்.

5. வாதி தரப்பில் வாதி வங்கியின் அதிகார முகவரான கிளை மேலாளர் வா.சா.1ஆக விசாரிக்கப்பட்டு, அவர் தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

6. வாதி தரப்பு வாதம் நன்கு கேட்கப்பட்டது. ஆவணங்கள் கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டது.

இத்தாவாவில் தீர்மானிக்கப்பட வேண்டியது யாதெனில், வாதி வங்கி கோரிய பரிகாரம் வாதி வங்கிக்கு கிடைக்கதக்கதா ? என்பதே ஆகும்.

தீர்வு

7. இவ்வழக்கில் பிரதிவாதி ஒருதலைப்பட்சம் ஆக்கப்பட்டிருந்தாலும், வாதிக்கு தனது வழக்கை நிரூபிக்க வேண்டிய கடமை உள்ளது.
8. இவ்வழக்கில் வாதி வங்கி தரப்பில் வங்கி கிளை மேலாளர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வா.சா.1 வழக்குரையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருண்மைகள் குறித்து சாட்சியமளித்துள்ளார். வாதி வங்கி கிளை மேலாளரிடம் கடன் விண்ணப்பத்தின் மூலம் பிரதிவாதி தொழில் அபிவிருத்திக்காக ரூ.50,000/-கடன் கேட்டு வாதி வங்கியில் 12/10/2017 ம் தேதி விண்ணப்பித்துள்ளார். மேற்படி கடன் விண்ணப்பம் அசல் வா.சா.ஆ.1 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 12/10/2017 ம் தேதியிட்ட சாங்சன் மெமோரண்டம் அசல் வா.சா.ஆ.2 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 12/10/2017 ம் தேதியிட்ட அக்ரிமெண்ட் அண்ட் ஹைப்போதிகேஷன் அசல் வா.சா.ஆ.3 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 15/02/2023 ம் தேதியிட்ட அக்னாலட்ஜ்மெண்ட் ஆப் செக்யூரிட்டி அசல் வா.சா.ஆ.4 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 17/02/2023 ம் தேதியிட்ட அக்னாலட்ஜ்மெண்ட் ஆப் செக்யூரிட்டி வா.சா.ஆ.5 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கு பட்டியல் வா.சா.ஆ.6 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான ஆவணங்கள் மூலம் பிரதிவாதி, வாதி வங்கியில் ரூ.50,000/- கடன் பெற்றுள்ளதும், அதனை முறையாக திருப்பி செலுத்தாததும் வாதி வங்கி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
9. மேற்படி வா.சா.ஆ.6 கணக்கு பட்டியலில் பிரதிவாதி 25/05/2023 வரை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாக ரூ.83,834,21 குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தொகைக்கு 26/05/2023 முதல் வழக்கு தாக்கல் தேதியான 15/08/2023 வரை செலுத்த வேண்டிய வட்டித்தொகை ரூ.2,184,74/- என பிரதில் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே பிரதிவாதி வாதி

வங்கிக்கு பிராதிஸ் கோரியுள்ள ரூ.86,019/- கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்பது வாதி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாதி வங்கியிடமிருந்து பிரதிவாதி கடன் பெற்றுள்ளதும், கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்து வருகிறார் என்பதும் வாதி தரப்பில் தகுந்த சாட்சி ஆவணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.

முடிவாக வாதியின் வழக்கு செலவுத்தொகையுடன் அனுமதிக்கப்படுகிறது.

பிரதிவாதி வாதி வங்கிக்கு ரூ.86,019/- (எண்பத்தாறாயிரத்து பத்தொண்பது ரூபாய்) செலுத்த வேண்டும் என்றும், மேற்படி கடன் தொகை ரூ.50,000/- க்கு வழக்கு தாக்கல் தேதியிலிருந்து தீர்ப்பு தேதி வரை ஆண்டிற்கு 9% பின்வட்டியும், தீர்ப்பு தேதியில் இருந்து பணம் முழுவதுமாக செலுத்தப்படும் வரை ஆண்டிற்கு 6% பின்வட்டியும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்படுகிறது.

இத்தீர்ப்புரை என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு, அவரால் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் பிழை நீக்கம் செய்யப்பட்ட பின், இன்று (09/07/2026) இத்திறந்த நீதிமன்றத்தில் இவ்வாவையறிய பகரப்படுகிறது.

ஒப்பம் (A. அப்துல்ஹ்மான்)

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்,
திருவிடைமருதூர்.

வாதி தரப்பு சாட்சிகள்:

வா.சா.1	திரு. ராதாகிருஷ்ணன் (வாதி வங்கியின் கிளை மேலாளர்)
---------	---

வாதி தரப்பு சான்றாவணங்கள்:

வா.சா.ஆ.1	12/10/2017	கடன் விண்ணப்பம் அசல்
வா.சா.ஆ.2	12/10/2017	சாங்சன் மெமோரண்டம் அசல்
வா.சா.ஆ.3	12/10/2017	அக்ரிமெண்ட் அண்ட் ஹைப்போதிகேஷன் அசல்

வா.சா.ஆ.4	15/02/2023	அக்னாலட்ஜ்மெண்ட் ஆப் செக்யூரிட்டி அசல்
வா.சா.ஆ.5	17/02/2023	அக்னாலட்ஜ்மெண்ட் ஆப் செக்யூரிட்டி
வா.சா.ஆ.6	-	கணக்கு பட்டியல்

ஒப்பம் (A. அப்துல்ரஹ்மான்)

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்,

திருவிடைமருதூர்.